

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

கட்புலன்றோர் புனர்வாழ்வு நம்பிக்கை நிதியத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, தேறிய சொத்துக்களின் மாற்றங்கள் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக்கூற்றுக்கள் தொடர்புடைய குறிப்புக்கள் மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களினைத் தவிர்த்து, நிதியத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் இந்த நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி.) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள், எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிதியம் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பாக உள்ளது. மற்றும் முகாமைத்துவமானது நிதியத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் அடிப்படையின் மீது கணக்கீடு செய்தல் மற்றும் நிதியம் தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துதல் முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதியத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை பரிசோதனை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் நிதியத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு தனது வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பிண்ணணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும், போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். தவறு ஒன்றின் மூலம் ஏற்படும் தாக்கங்களை விட மோசடி ஒன்றின் மூலம் இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினை இனங்காணாமையால் எழும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன், தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- நிதியத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு நிறுவனத்திற்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், நிதிக்கூற்றுக்களில் அது தொடர்பான வெளிப்படுத்தல்களுக்கு எனது கணக்காய்வு அறிக்கை மீது கவனம் செலுத்தப்பட வேண்டியதுடன், அந்த வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாவிடின் எனது அபிப்பிராயம் மாற்றியமைக்கப்பட வேண்டிும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் மீது தொடர்ந்தியங்கும் நிலைமை முடிவடையலாம்.

- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன என மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- நிதியத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- நிதியத்தின் ஆளுகை சபையினால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க நிதியம் செயற்பட்டிருந்ததா என்பதும்,
- தனது அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

1.5.1 நிதிக்கூற்றுக்கள் தயாரிப்பது தொடர்பான உள்ளகக் கட்டுப்பாடு

முகாமைத்துவத்தின் பொது மற்றும் குறித்துரைக்கப்பட்ட அதிகாரத்துடன் செயற்படுத்துதல் உரிய அறிக்கையிடல் நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கு தேவையான வகையில் கொடுக்கல் வாங்கல்களை பதிவு செய்தல் மற்றும் சொத்துக்களுக்காக கணக்களிதன்மையை பேணிச் செல்லல், முகாமைத்துவத்தினால் பொது மற்றும் குறித்தொதுக்கப்பட்ட அதிகாரத்துடன் கூடிய சொத்துக்களுக்கு மாத்திரம் அணுகுதல், பதிவுசெய்யப்பட்ட சொத்துக்களுக்கான கணக்களிதன்மை காணப்படும் சொத்துக்களுடன் நியாயமான காலப்பகுதியில் சீராக்கம் மற்றும் வேறுபாடுகள் காணப்பட்டால் அதுதொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுத்தல் போன்றவற்றுக்கான நியாயமான உறுதிப்படுத்தலொன்றை பெற்றுக் கொள்வதற்கு போதியளவு “முறையாக திட்டமிடப்பட்ட” உள்ளகக் கணக்கீட்டு கட்டுப்பாட்டு முறையையொன்றை நிறுவனத்தினால் பேணிச் செல்லல் அவசியமாகவுள்ளது.

1.5.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புகள்		முகாமைத்துவத்தின் கருத்துரை		பரிந்துரை	
(அ)	மீளாய்வாண்டின் போது பெறவேண்டிய வட்டி வருமானமாகிய ரூபா 100,222 தொகை நிதிக்கூற்றுக்களில் உட்படுத்தியிருக்கவில்லை.	மக்கள் வங்கியின் நிலையான வைப்பு தொடர்பாக 2024 ஒக்தோபர் 24 திகதி முதல் 2024 திசெம்பர் 31 திகதி வரையான பெறவேண்டிய வட்டி ரூபா 39,589 தொகையாக காணப்பட்டதுடன், அதற்குரிய தடுத்து வைத்தல் வரி ரூபா 1,979 தொகை என.	வங்கியின் நிலையான வைப்பு தொடர்பாக 2024 ஒக்தோபர் 24 திகதி முதல் 2024 திசெம்பர் 31 திகதி வரையான பெறவேண்டிய வட்டி ரூபா 39,589 தொகையாக காணப்பட்டதுடன், அதற்குரிய தடுத்து வைத்தல் வரி ரூபா 1,979 தொகை என.	பெறவேண்டிய வட்டி வருமானம் நிதிக்கூற்றுக்களில் உட்படுத்தப்பட வேண்டும்.	வட்டி

(ஆ) நிலையான வைப்பு மீதி ரூபா 5,321,437 தொகை என கணக்கீடு செய்யப்பட வேண்டியிருந்த போதிலும், ரூபா 5,416,919 தொகை என கணக்கீடு செய்யப்பட்டிருந்தமையால் நிலையான வைப்பு மீதி ரூபா 95,482 தொகை மிகையாக காட்டப்பட்டிருந்தது. பெறவேண்டிய வட்டி வருமானம் ரூபா 100,508 தொகையில் தடுத்து கணக்கீடு வேண்டும். வரியினை கழித்த வேண்டும். வட்டி வருமானமாகிய ரூபா 95,483 தொகை நிலையான வைப்பு மீதியுடன் மூலதனப்படுத்துப்பட்டுள்ளது என.

1.5.3 கணக்காய்விற்கான எழுத்துமூல சான்றுகள் இன்மை

விடயம்	தொகை ரூபா	வழங்கப்பட்டிருக்காத கணக்காய்வுச் சான்று	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) லொத்தர் விற்பனை வருமானம் மற்றும் கட்புலனற்றோர் நம்பிக்கை நிதியத்திற்கு வழங்கியிருந்த தொகை	843,700	அச்சிடப்பட்டிருந்த டிக்கட் புத்தகங்கள் எண்ணிக்கை, விற்பனைக்காக வழங்கப்பட்டிருந்த டிக்கட் புத்தகங்கள் எண்ணிக்கை, பெற்றுக்கொண்டிருந்தவர்களின் விபரம், விற்பனை செய்யப்பட்ட மற்றும் விற்பனை செய்யப்படாத டிக்கட் புத்தகங்களின் எண்ணிக்கை	அச்சிடப்பட்ட டிக்கட் புத்தகங்களின் எண்ணிக்கை 500 ஆக காணப்பட்டதுடன், அவற்றின் மூலம் கிடைத்த வருமானம் ரூபா 326,370 தொகையாக காணப்பட்டது. செலவுகளாக ரூபா 22,744 தொகை கழித்த பின்னர் மீதித் தொகையில் 30 சதவீதம் சமூக சேவைத் திணைக்களத்தின் விளையாட்டுத்துறை மற்றும் நலனோம்பு சங்கத்திற்கும், அடுத்த 70 சதவீதம் கட்புலனற்றோர் நம்பிக்கை நிதியத்திற்கும் கணக்கீடு செய்யப்பட்டதெனவும் மற்றும் விற்பனை செய்யப்படாத டிக்கட்டுக்கள் நிதியத்திடம் காணப்படுகின்றன என.	நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்குத் தேவையான புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் தகவல்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) அரங்க நாடக கண்காட்சிக்காக டிக்கட் புத்தகங்கள் அச்சிடல்	-	அச்சிடப்பட்ட டிக்கட் புத்தகங்களின் எண்ணிக்கை, டிக்கட் புத்தக விற்பனை வருமான விபரங்கள், விற்பனை செய்யப்படாத புத்தகங்கள் மற்றும் நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான விபரங்கள்	நினைவிதழிற்காக விளம்பரங்கள் வழங்கியிருந்த நிறுவனங்கள் நிகழ்வு நிலையில் வழங்கியிருந்த பணம் நிதியத்தின் நடைமுறைக் கணக்கிற்கு பெற்றுக்கொள்வதனால் ஏற்படக்கூடிய வசதியீனங்கள் மற்றும் சிக்கல்களை குறைத்துக்கொள்வதற்காக அந்தப் பணம் நிதியமைச்சர் செயலாளரின் இணக்கத்துடன், விளையாட்டுத்துறை மற்றும் நலனோம்புச் சங்கத்தின் கணக்கு ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்டதுடன்,	- மேற்படி -

மேலும் கிடைக்க வேண்டிய
தொகை கிட்ட பின்னர்
அதன் மூலம்
கிடைக்கக்கூடிய
வருமானமும் குறிப்பிட்ட
விகிதாசாரத்தின் படி
பகிரப்பட்டு இறுதிக்
கணக்குகளில் கணக்கீடு
செய்வதற்கு நடவடிக்கை
எடுக்கப்பட்டது என.

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள் பிரமாணங்களுடனான தொடர்பு	விதிகள்,	இணங்காமைகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
1844 இன் 08 ஆம் இலக்க லொத்தர் கட்டளைச் சட்டத்தின் பிரிவுகள் 8.1 மற்றும் 11		சமூக சேவைத் திணைக்களத்தின் கட்புலனற்றோர் புனர்வாழ்வு நம்பிக்கை நிதியத்திற்கு மற்றும் அந்தத் திணைக்களத்தின் விளையாட்டுத்துறை மற்றும் நலனோம்பு சங்கத்திற்கு உதவி பெற்றுக்கொள்வதற்காக நடாத்தப்பட்ட லொத்தர் சீட்டிழுப்புக்காக உரிய அமைச்சர் செயலாளர் ஊடாக அமைச்சரின் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டியிருந்த போதிலும், அதன்படி செயற்பட்டிருக்கவில்லை.	1844 இன் 08 ஆம் இலக்க லொத்தர் கட்டளைச் சட்டத்தின் பிரிவுகள் 8.1 மற்றும் 11 இற்கு இணங்க விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரின் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக நடவடிக்கை எடுத்திருக்காததுடன், இந்த அலுவலர்கள் அமைச்சர் செயலாளரின் அங்கீகாரம், அறிவுரை மற்றும் வழிகாட்டலின் படி மேற்கொள்ளப்பட்டதென.	நிலவுகின்ற சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுக்கு இணங்க செயற்பட வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 1,262,573 இற்கான மிகையொன்று காணப்பட்டதுடன், அதற்கு நேரொப்ப முன்னைய ஆண்டின் மிகை ரூபா 931,464 தொகையாக காணப்பட்டது. அதன் படி நிதி விளைவுகளில் ரூபா 331,109 இற்கான மிகையொன்று அவதானிக்கப்பட்டது. அந்த மிகைக்கு வருமானங்களில் அதிகரிப்பு பிரதான காரணமாக இருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவத் திறமையின்மை

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
சமூக சேவைத் திணைக்களத்தின் கற்புலனற்றோர் புனர்வாழ்வு நம்பிக்கை நிதியத்திற்கு மற்றும் விளையாட்டுத்துறை நலனோம்பு சங்கத்திற்கு உதவி பெற்றுக்கொள்வதற்காக	டிக்கட் புத்தக விற்பனை மூலம் ரூபா 433,730 இற்கான வருமானம் ஒன்று கிடைத்திருந்ததுடன், நாடகத்திற்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகள்	குறிப்பிட்ட வருமானத்தை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காட்சிப்படுத்தப்பட்டிருந்த அரங்கு கழித்த பின்னர் மீதித்
நாடகம் தொடர்பாக அனைத்து தொகையாகிய ரூபா 272,150
நிதி அலுவல்களும் தொகையில் ரூபா 163,290
விளையாட்டுத்துறை மற்றும் தொகை கற்புலனற்றோர்
நலனோம்பு சங்கத்தின் வங்கிக் புனர்வாழ்வு நம்பிக்கை
கணக்கு ஊடாக நிதியத்திற்கு செலவு
மேற்கொள்ளப்பட்டிருந்தது. அரங்கு வைக்கப்பட்டதுடன், ரூபா
நாடக டிக்கட் பத்திர விற்பனை 108,860 தொகை விளையாட்டுத்
மூலம் ரூபா 630,000 தொகை துறை மற்றும் நலனோம்பு
கற்புலனற்றோர் நிதியத்திற்கு சங்கத்திற்கு செலவு
வழங்குவதற்கு மதிப்பீடு வைக்கப்பட்டதுடன் மற்றும்
செய்யப்பட்டிருந்த போதிலும் ரூபா விற்பனை செய்யப்படாத
163,338 தொகை மாத்திரம் டிக்கட்கள் பாதுகாப்பாக
நிதியத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. நிதியத்திடம்
காணப்படுகின்றதென.

3.2 செயற்பாட்டுத் திறமையின்மை

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டின் போது கண் வில்லை வழங்குவதற்காக ரூபா 150,000 தொகை மூன்று நலன்பெறுவோருக்கு வழங்குவதற்காக செயல்நடவடிக்கைத் திட்டத்தில் உட்படுத்தப்பட்டிருந்த போதிலும் அதில் ஒரு நலன்பெறுவோருக்கு மாத்திரம் வருட இறுதியில் ரூபா 51,650 தொகை ஏற்பாடுகள் விடுவிக்கப்பட்டிருந்தது. செயற்திட்டத்தின் பௌதீக மற்றும் நிதி முன்னேற்றம் 34 சதவீதமாக காணப்பட்டது.	நிதியத்திற்கு கிடைக்கக்கூடிய கண் வில்லை கேள்வி வரையறையாகியிருந்தது. 2025 ஆண்டு முதல் கண் வில்லை வழங்கும் சேவை, கண் வில்லை, கண் சிகிச்சை, கண் உபகரணங்கள் என்ற வகையில் விரிவான தெளிவுடன் கூடிய சேவையொன்று வழங்குவதற்கு நிதியத்தின் முகாமைத்துவ சபையினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என.	ஆண்டின் போது நிறைவேற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள கருமங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.